



میں سُدھرنا چاہتا ہوں

நான் சீர்த்திருந்த வீரும்புகன்றேன்



ஷேகே தரீகத், அமீரே அஹ்லுஸ் ஸுன்னத்,
த.வதே இஸ்லாமியின் ஸ்தாபகர், ஹழ்ரத்,
அல்லாமா, மௌலானா அபு ஔிலால்

முஹம்மத் இல்யாஸ்

அத்தார் காதிர் ரஃஸவி كاتب الحديث
العشاقية

میں سُدھرنا چاہتا ہوں

நான் சீர்த்திருந்த வீரும்புகன்றேன்

இந்த சிறு நூல் ஷேகே தரீகத், அமீரே அஹ்லுஸ் ஸுன்னத், த.வதே இஸ்லாமியின் ஸ்தாபகர், ஹழ்ரத், அல்லாமா, மௌலானா முஹம்மத் இல்யாஸ் அத்தார் காதிரி ர஝வி **أحمد بن محمد العالبي** அவர்களால் உருது மொழியில் எழுதப்பட்டதாகும். மொழி பெயர்ப்பு மஜ்லிஸ் தமிழ் மொழியில் மொழி பெயர்த்துள்ளது. இதன் மொழி பெயர்ப்பிலோ அல்லது அச்சுக் கோவையிலோ ஏதாவது தவறுகள் தென்பட்டால் பின்வரும் முகவரியில் அமைந்துள்ள மொழி பெயர்ப்பு மஜ்லிஸோடு தொடர்பு கொண்டு நற்கூலியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

குறிப்பு :- இதில் வரும் ஷரீஆ சட்டங்கள் யாவும் ஹன.பி மதஹபின்படியே எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Rendered Into tamil By:

Translation Majlis (Da'wat-e-Islāmi), No.10, Messenger Street,
Colombo 12. Srilanka, Contact#: +94112394749
translation@dawateislami.net

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِ الْمُرْسَلِينَ
أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ط

புத்தகம் வாசிக்கும்போது ஓதும் துஆ

இஸ்லாம்ய புத்தகங்களையோ அல்லது பாடங்களையோ வாசிக்கும் போது மீன்வரும் துஆவை ஓதிக்கொள்ளவும். **إِنْ شَاءَ اللَّهُ عَزَّوَجَلَّ**, வாசிப்பவைகள் ரூபகத்தில் இருக்கும்.

اللَّهُمَّ افْتَحْ عَلَيْنَا حِكْمَتَكَ وَأَنْشُرْ
عَلَيْنَا رَحْمَتَكَ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ

யா அல்லாஹ் **عَزَّوَجَلَّ**! அந்வு ரூானத்தன் வாய்லை நமக்காக தீர்த்து வீடுவாயாக. மேலும் நமக்கு ரஹ்மத்துடைய கதவுகளை தீர்த்து வீடுவாயாக கண்ணீயமும், உயர்வும் உடையவனே!

(مستطرف ج ١ ص ٤٠ دارالفكر بيروت)

(ஆரம்பபத்திவம், கடைசியிலும் ஒரு தடவை ஸலவாத் ஓதிக்கொள்ளவும்.)

பொருளடக்கம்.....

புத்தகம் வாசீக்கும்போது ஓதும் துஆ.....	ii
நான் சீர்த்திருந்த விரும்புகின்றேன்	1
வஞ்சகம், நரகம் இவற்றில்ருந்து மீடீசீ	1
சொர்க்கம் வேண்டுமா? அல்லது நரகம் வேண்டுமா?.....	2
மறுமைக்கு ஆயத்தம்	3
ஓவீமயமான எதீர்காலம்	4
அதீசய கணக்கு.....	5
குற்ற உணர்வுமில்லை - மறுமையீன் பயமுமில்லை	6
சீபுராய குற்ற உணர்வு ஞாயகம் வந்தது	7
சீபுராய குற்றத்தை ஞாயகம் வைப்பதற்கு இலேசான முறை	7
குறைபாடான நன்மையீலும் தற்பெருமை	8
நன்மையை செய்து மறுந்துவீருங்கள்.....	8
இன்று “என்னென்ன” செய்தாயீ?.....	9
உமர் பாகூக் رَضِيَ اللهُ عَنْهُ அவர்களீன் பணிவு.....	9
கீயாம நாளுக்கு முன்பே கேள்வீ கணக்கு.....	10
சீர்த்தாக்கீப் பார்த்தல் என்றூல் என்ன?.....	11
வீளக்கீன் மீது பெருவீரல்	12
என்றும் மேலே பார்க்கவே மாட்டீன்.....	12
சுவனத்தை வீட்டும் தடுக்கீப்பட்டு வீட்டால்.....	14
கை வீலங்கும், கால் வீலங்கும்	15

சுவாசமாலை.....	16
அமல் செய்யாதவன் - மடையன்.....	17
நரக வாசலின் மீது பெயர்.....	17
அந்நீனத்தின் எல்லை.....	20
மன்னியின் மேலெண்ணம் எப்பொழுது முட்டாள்தனமாகும்?.....	20
வாங்கோதுமை வீதைத்து கோதுமை அறுவடை செய்ய நூணையது மடமையாகும்.....	21
நரகத்தின் வீதையை வீதைத்து சுவர்க்கத்தின் விவசாயத்தை எதிர்பார்ப்பது!.....	22
துன்பம் ஒரு படிப்பினை.....	23
அல்லாஹ் ﷻ உணவளிப்பவன் என்றாலும்.....	24
அல்லாஹ் ﷻ ஒவ்வொருவரையும் மன்னிக்கும் பொறுப்பை ஏற்கவில்லை. ஆனால்.....	25
அல்லாஹ் ﷻ தேவைகள் அற்றவன்.....	26
சீர்த்திருந்திக்கொள்ள தெளியா செய்து கொள்ளுங்கள்.....	27
நல்ல நல்ல எண்ணங்கள்.....	29
“இஸ்மீத்” என்பதிலுள்ள நான்கு எழுத்துக்களின் தொடர்பில் சுருமா இருவதன் 04 மதன் முத்துக்கள்.....	31

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِ الْمُرْسَلِينَ
 مَا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ط

நான் சீர்த்திருந்த விரும்புகின்றேன்

ஷைத்தான் உங்களுக்கு எவ்வளவுதான் சோம்பேறித் தனத்தை உண்டு பண்ணினாலும் அமீரே அஹ்லுஸ் ஸுன்னத் **دَاعَتْ بَرَكَاتُهُمُ الْعَالِيَةُ** அவர்களின் இந்த சிறுநூலை முழுமையாக படிங்கள். இன்ஷா அல்லாஹ் **عَزَّوَجَلَّ** நீங்கள் உங்களுடைய உள்ளத்தில் மதனி மாற்றங்கள் உருவாகுவதை உணர்வீர்கள்.

வஞ்சகம், நரகம் இவற்றிலிருந்து மீட்சி

ஈருலக தலைவர் **صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்கள் நவீன்றுள்ள தாக ஹழ்ரத் ஸய்யிதுனா இமாம் ஸகாவி **رَحِمَهُ اللهُ تَعَالَى عَلَيْهِ** அவர்கள் குறிப்பிடுகின்றார்கள், “எவரொருவர் என் மீது ஒரு முறை ஸலவாத் ஓதுகின்றாரோ அல்லாஹ் **عَزَّوَجَلَّ** அவர் மீது பத்து அருட்கொடைகளை அருளுகின்றான். எவரொருவர் என் மீது பத்து முறை ஸலவாத் ஓதுகின்றாரோ அவர் மீது அல்லாஹ் **عَزَّوَجَلَّ** நூறு அருட்கொடைகளை அருளுகின்றான். மேலும் எவரொருவர் என் மீது நூறு முறை ஸலவாத் ஓதுகின்றாரோ அல்லாஹ் **عَزَّوَجَلَّ** அவருடைய இரு கண்களின் மத்தியில் இந்த அடியான் நயவஞ்சகம் மற்றும் நரக நெருப்பை விட்டும் தூரமானவன் என்று எழுதி விடுகின்றான். மேலும் கியாம நாளன்று அவரை ஷஹதாக்களுடன் சேர்த்து விடுகின்றான்.”

(الْقَوْلُ الْبَدِيعِ ص ٢٣٣ مؤسسة الريان بيروت)

அனைத்து துஆக்களையும் வீட சீர்த்த துஆ ஸலவாத்தும் ஸலாமும்
 ஏனெனில் எல்லா துன்பங்களையும் நீக்க வீடுகின்றது
 ஸலவாத்தும் ஸலாமும்

صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

صَلُّوْا عَلَى الْحَبِيبِ

சொர்க்கம் வேண்டுமா? அல்லது நரகம் வேண்டுமா?

இமாம் அபூ நுஜும் அஹ்மத் பின் அப்துல்லாஹ் அஸ்-பஹ்ரானீ **هَيْدَةَ طَلَبَ اللهُ مُحَمَّدٌ** (அடக்கம் ஹிஜ்ரி 430) அவர்கள் “ஹில்யதுல் அவ்லியா” எனும் நூலில் அறிவிக்கின்றார்கள்: ஹழ்ரத் ஸய்யிதுனா இப்றாஹீம் தைமீ **هَيْدَةَ طَلَبَ اللهُ مُحَمَّدٌ** அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்: ஒருமுறை நான் இவ்வாறு கற்பனை செய்து பார்த்தேன். நான் நரகத்தில் இருக்கிறேன். அங்கு நெருப்பினாலான சங்கிலியால் பிணைக்கப்பட்டு “தோஹர்” (அதாவது விஷமுள் நிறைந்த மரம்) முட்செடியை உண்டவனாக, நரகவாதிகளின் சீழைக் குடித்துக் கொண்டு இருக்கின்றேன். இவ்வித கற்பனையிலிருந்து விடுபட்டதன் பிறகு நான் என் மனதிடம் கேட்டேன்: ஏ மனமே! உனக்கு என்ன வேண்டும்? (நரகத்தின் தண்டனையா? அல்லது அதிலிருந்து விடுதலையா?) என் மனம் பதிலளித்தது. (விடுதலை வேண்டும்) எனவே உலகிற்கு திரும்பிச் சென்று நரகத்தை விட்டும் விடுதலை பெறும் அமலை செய்வதை நான் விரும்புகின்றேன். அதற்குப் பிறகு நான் இவ்வாறு சிந்தித்துப் பார்த்தேன். அதாவது நான் சொர்க்கத்தில் இருக்கின்றேன். அங்குள்ள பழங்களை புசித்துக் கொண்டும், அதன் ஆறுகளிலிருந்து நீர் அருந்திக் கொண்டும். மேலும் ஹூர்லீன்களை சந்தித்துக் கொண்டும் இருக்கின்றேன். இவ்வித கற்பனையிலிருந்து விடுபட்டதன் பிறகு நான் என் மனதிடம் கேட்டேன்: ஏ மனமே! உனக்கு என்ன விருப்பமாக உள்ளது? (சொர்க்கமா அல்லது நரகமா?) என் மனம் பதிலளித்தது. (சொர்க்கம்) எனவே உலகிற்கு சென்று நல் அமல்களை செய்து சொர்க்கத்தின் அதிகமான நி:மத்துக்களை பெறுவதை நான் விரும்புகின்றேன். அப்போது நான் எனது ந்:பஸிடம் கூறினேன், தற்போது உனக்கு அவகாசம் கிடைத்துள்ளது. (அதாவது ந்:ப்ஸே! நீயே இப்போது உன் பாதையை நிர்ணயித்துக்கொள். நீ திருந்தி சொர்க்கத்திற்கு செல்ல விரும்புகிறாயா? அல்லது சீர்கெட்டு நரகத்திற்குச் செல்ல விரும்புகின்றாயா? அப்படியாயின் உன் தீர்மானத்திற்கேற்ப அமல் செய்து கொள்)

(حَيْدَةُ الْوَالِيَّاتِ، ج ٤، ص ٢٣٥ رقم ٥٣٦١ دار الكتب العلمية بيروت)

நன்மைகளைப் பெருக்கக் கொள் - மறுமையினை வகுத்துக் கொள்!
வாழ்க்கை மீது நம்மிக்கை - சகோதரனை! அகற்றிக் கொள்!

صَلَّى اللّٰهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

صَلُّوْا عَلَى الْحَبِيْبِ

மறுமைக்கு ஆயத்தம்

என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே! சற்று விளங்கிக் கொள்ள முயற்சி செய்யுங்கள். நம் மார்க்க வல்லுனர்கள் ﷺ தம்முடைய மனதை சீர்ப்படுத்துவதற்காக எத்தனை விதமான கஷ்டங்களை எல்லாம் ஏற்று ந.பிஸை அடக்க முயற்சிகளை மேற்கொண்டனர். மேலும் தவறுகள் ஏற்பட்டால் ந.பிஸை நோக்கி எச்சரிக்கைகளை விடுத்துக் கொண்டே இருந்தனர். சில சமயம் ந.பிஸுக்கு தண்டனையும் வழங்கினார்கள். மேலும் அவர்கள் ஒவ்வொரு வினாடியும் அல்லாஹ் ﷻ வை நினைத்து அச்சம் கொண்டவர்களாகவும், தம்மை அதிகதிகமாய் சீர்த்திருத்திக் கொண்டவர்களாகவும் மேலும் மறுமைக்கு ஆயத்தம் செய்வதில் மும்முரமானவர்களாகவும் இருந்தார்கள். நிச்சயமாக இப்படிப்பட்டவர்களின் முயற்சிகள் தான் கரை சேர்ந்தன. அல்லாஹுதஆலா திருக்குர்ஆனின் பாகம் 15இல் பனி இஸ்ராஈல் எனும் அத்தியாயத்தின் 19ஆவது வசனத்தில் இவ்வாறு கூறுகின்றான்:

وَمَنْ أَرَادَ الْآخِرَةَ وَسَعَىٰ لَهَا سَعْيَهَا وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ كَانَ سَعْيُهُمْ

مَشْكُورًا ﴿١٩﴾

என் ஆன்ம ஞானகுருவான இமாமே அஹ்லுஸ் ஸுன்னத் மெளலானா ஷாஹ் அஹ்மத் ரஹ்மான் ரஹீம் ﷺ அவர்கள் ஷரீஅத்தில் கட்டுப்பாடுள்ளவர், ஸுன்னத்துக்களை

அணுவணுவாய் பேணுபவர், நன்மைகளில் சிறப்புடையவர், தகைமையிலே உயர்ந்தவர், அவர்கள் தமது உலகப் புகழ் வாய்ந்த தர்ஜமதுல் குர்ஆன் கன்ஊல் ஈமானில் இந்த ஆயத்தின் பொருளை கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றார்கள்:

“எவர்கள் மறுமையை வீரும்பீ அந்நகாக பெரும் முயற்சியையும் எடுத்துக்கொண்டு நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருக்கின்றார்களோ அத்தகையவர்களின் செயல்கள் (அல்லாஹ்வீடத்தில் மக்க அன்பாக அங்கீகரிக்கப்படும்).”

ஓளிமயமான எதிர்காலம்

இன்று நமது நிலைமை எவ்வாறு இருக்கின்றது என்றால், நாளை உலக வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதற்கே அதிகம் நினைக்கின்றோம். அதற்காக பல வகையான வசதிகளை பெருக்கிக்கொள்ள எந்நேரமும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றோம். அதாவது வாங்கிக் கணக்கிலே நம் இருப்பை அதிகரித்துக் கொள்ள, வியாபாரத்தை விருத்தி செய்து கொள்ள, எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ள மேலும் என்னவெல்லாமோ திட்டங்களைத் தீட்டி எப்படியாவது நமது நாளை உலக வாழ்க்கையை ஒளிமயமாக்கவே கஷ்டப் படுகின்றோம். ஆனால் வருந்த வேண்டிய விடயம் என்னவென்றால், நாம் “நாளை மறுமை”யை வளமாக்குவதில் கவனம் செலுத்துவதே இல்லை. மேலும், மறுமைக்குத் தயாராகும் விடயத்தில் நாம் மந்த நிலையையே கையாளுகின்றோம். ஆனால் இவ்வுலக வாழ்க்கையை மட்டும் ஒளிமயமாக்க எதிர் பார்க்கும் எத்தனையோ அறியாத மக்கள் அவர்களின் ஆசைகள் மேலோங்கிய நிலையிலேயே மரணத்தை தழுவிக்கொள்கிறார்கள். இந்நிலையில் அவர்கள் ஒளிமயமான எதிர்காலத்தைப் பெற்று சந்தோஷமாக இருப்பதற்குப் பதிலாக கப்ரின் இருட்டறைக்குள் சென்று பெரும் மனவேதனைக்கு உள்ளாகின்றனர். வெறும் உலக வாழ்க்கையை மட்டும் வளமாக்கும் சிந்தனையில் முழுகி அதற்காக மட்டுமே ஓடியாடி முயற்சிப்பதும், தமது மறுமையின் நன்மைக்காக சிந்திப்பதிலிருந்தும் அமல் செய்வதிலிருந்தும் தவிர்ந்து இருப்பதும், தாம் இதுவரை செய்துவந்த அமல்களை

சீர்த்தூக்கிப் பார்க்காமல் இருப்பதும், அதனடிப்படையில் பாவங்களிலிருந்து தவிர்ந்து கொள்ள முயற்சி செய்யாமல் இருப்பதும் மேலும் நன்மைகள் செய்ய முயற்சி செய்யாமல் இருப்பதும் மாபெரும் நஷ்டமாகும். உண்மையிலேயே அறிவாளி யார் என்றால் மறுமையின் கணக்கு வழக்கினை முன் நிறுத்தி தன்னை சீர்த்திருத்துவதற்காக தனது ந.ப்ஸிடம் கடுமையாக கேள்வி - கணக்கு கேட்டு பாவங்கள் மீது கைசேதமும், அதன் கொடுமான முடிவின் மீது அச்சமும் கொள்பவனே ஆவான். இதுவே நமது முன்னோர்களின் வழிமுறையாகவும் இருந்தது.

அதீசய கணக்கு

ஹுஜ்ஜதுல் இஸ்லாம் ஹழ்ரத் ஸய்யிதுனா இமாம் முஹம்மத் கஃஸ்ஸாலி **عَلَيْهِ السَّلَامُ** அவர்கள் எழுதுகிறார்கள், ஹழ்ரத் ஸய்யிதுனா இப்னுஸ் ஸிம்மா **عَلَيْهِ السَّلَامُ** அவர்கள் ஒருமுறை தமது வயதைக் கணக்கிட்டுப் பார்த்தபோது அவர்களுக்கு வயது சுமார் **அறுபது** என்று தெரிய வந்தது. அந்த அறுபது வருடத்தை பன்னிரெண்டால் பெருக்கிப் பார்த்தபோது **எழுநூற்றிருபது** மாதங்கள் வந்தன. அந்த எழுநூற்றிருபது மாதங்களை முப்பதால் பெருக்கிப் பார்த்த போது **இருபத்தோராயிரத்து அறுநூறு** நாட்கள் வந்தன. அதாவது அவர்களின் முபாரக்கான வயதின் எண்ணிக்கை இருபத்தோராயிரத்து அறுநூறு நாட்களாக இருந்தது. பிறகு தம்மைத் தாமே விசாரித்த வண்ணம் கூறலானார்கள்: 'நான் ஒரு நாளைக்கு ஒரு பாவம் செய்திருந்தாலும் இதுவரை நான் இருபத்தோராயிரத்து அறுநூறு பாவங்கள் செய்தவனாகி விடுகிறேன். இதில் சில சமயங்களில் ஒரு நாளைக்கு ஓராயிரம் பாவங்களும் நிகழ்ந்திருக்கலாம். இவ்வாறு உள்ளத்தில் தோன்றியதும் அல்லாஹ் **عَزَّوَجَلَّ** வின் அச்சத்தால் நடுங்கத் தொடங்கிவிட்டார்கள். திடீரென அவர்களிடமிருந்து ஒரு கூச்சல் வெளியாக அப்படியே பூமியில் சாய்ந்தார்கள். கூர்ந்து பார்த்தபோது அவர்களுடைய உடலை விட்டும் உயிர் பிரிந்து விட்டிருந்தது.

(كيميائ سعادۃ ج ۱ ص ۸۹۱، تهران)

صَلَّى اللّٰهُ تَعَالَى عَلَيَّ مُحَمَّدٌ

صَلُّوْا عَلَيَّ الْحَبِيْب

குற்ற உணர்வுமில்லை - மறுமையின் பயமுமில்லை

என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே! நம் மார்க்க வல்லுனர்களின் ﷺ “மதனி சிந்தனை” எந்த அளவுக்கு உயர்வாக இருந்தது. அவர்கள் எவ்வாறு தம் உள்ளத்தை சீர்த்திருத்துவதில் மும்முரமாக இருந்தார்கள் என்பதை சற்று கூர்ந்து கவனியுங்கள். எப்போதும் நற்காரியங்களிலேயே தாம் ஈட்டியிருந்தும் கூட தங்களை பாவிகளாகவே நினைத்து எந்நேரமும் அல்லாஹ் ﷻ வுக்குப் பயந்தவர்களாகவே இருந்தனர். சில சமயங்களில் இரையச்சத்தின் மிகுதியால் ஒரு சிலரின் உயிரும் கூட பிரிந்து விடும். ஆனால் நம் நிலைமையோ மிகவும் பரிதாபமாக இருக்கிறது. இரவும், பகலும் பாவக்கடலிலேயே மூழ்கியிருந்தும் கூட நமக்கு எவ்வித குற்ற உணர்வுமில்லை, மறுமையின் பயமுமில்லை. ஆனால் நம் முன்னோர்களோ ﷺ பல இரவுகளை உறங்காமல் கழித்தும், அதிகமாக நோன்புகளை நோற்றும், அதிகதிகமாக நல் அமல்களை செய்துவந்தும் கூட தம்மை மிகவும் தாழ்ந்தவர்களாக நினைத்து அல்லாஹ் ﷻ மீதான அச்சத்தின் காரணமாக அழுதவண்ணம் இருந்தார்கள்.

“இரவுகளை அழுதவண்ணம் கழித்தார்கள் - நம் முன்னோர்
தூக்கத்தை விழ்த்திட்டு அழித்தார்கள் - அத்தகையோர்
காலை பிடுங்கதும் தம்மை பாவிகளாக கருதினர் - அவ்வுயர்ந்தோர்
என்றும் தாஹி தாழ்ந்தோர் என்றாய்மீனர் - அம்பெர்யோர்”

அவர்கள் எந்த அளவுக்கு மேன்மையானவர்கள் என்றால் முஸ்தஹபப்பான அமல்களை தவற விடுவதையும் பாவமாக எண்ணி வந்தனர். நஃபிலான வணக்க வழிபாடுகளில் குறை ஏற்பட்டாலும் அதையும் குற்றமாகவே கருதினர். மேலும் பருவ வயதை அடைவதற்கு முன் (சிறுபருவத்தில்) செய்த

பாவங்களுக்கு கேள்வி கணக்கில்லை என அறிந்திருந்தும் கூட தம் சிறுபராய தவறுகளையும் பாவங்களாகவே கருதினர்.

சீரூயராய குற்ற உணர்வு ஞாயகம் வந்தது

ஒருமுறை ஹழ்ரத் ஸய்யிதுனா உத்பா குலாம் رَضِيَ اللهُ تَعَالَى عَلَيْهِ அவர்கள் ஒரு வீட்டிற்கு அருகாமையில் நடந்து கொண்டிருக்கும் சமயம் அவர்களுக்கு நடுக்கம் எடுத்து வியர்த்துவிட்டது. மக்கள் 'என்ன நடந்து விட்டது' என்று கேட்டதற்கு 'இவ்விடம் தான் நான் சிறுவனாக இருந்தபோது பாவம் செய்த இடமாகும்' என்று கூறினார்கள். (تنبيه المغتربين، ص ٥٧، دارالبشائر بيروت)

அல்லாஹ் عَزَّوَجَلَّ வின் பேரருள் அவர் மீது பொழியட்டும், அவரின் பொருட்டால் நமது பாவங்கள் மன்னிக்கப்படட்டும்.

أَمِينَ بِجَاهِ النَّبِيِّ الْأَمِينِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ

சீரூயராய குற்றத்தை ஞாயகம் வைப்பதற்கு இலேசான முறை

அறிவிக்கப்பட்டுள்ளது, ஹழ்ரத் ஸய்யிதுனா ஹஸன் பஸர் رَضِيَ اللهُ تَعَالَى عَلَيْهِ அவர்களினால் சிறு வயதிலே ஒரு பாவம் நிகழ்ந்துவிட்டது. அவர்கள் رَضِيَ اللهُ تَعَالَى عَلَيْهِ எப்பொழுது புத்தாடை தைத்தாலும் அதன் கழுத்துப் பகுதியிலேயே அந்த பாவம் ஞாயகத்தில் இருப்பதற்காக அதை பதித்து விடுவார்கள். மேலும் அதைப் பார்த்து அதிகதிக்கமாக அழுதழுது மயங்கி விழுந்து விடுவார்கள். (تذكرة الأولياء ج ١، ص ٣٩)

அல்லாஹ் عَزَّوَجَلَّ வின் பேரருள் அவர் மீது பொழியட்டும், அவரின் பொருட்டால் நமது பாவங்கள் மன்னிக்கப்படட்டும்.

آمِينَ بِجَاهِ النَّبِيِّ الْأَمِينِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ

குறைபாடான நன்மையிலும் தற்பெருமை

இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே! நம் மார்க்க வல்லுனர்கள் **صَلَّى اللَّهُ تَعَالَى** தம்மால் சிறு வயதில் நிகழ்ந்த பாவங்களையும் ஞாபகம் வைத்து, அல்லாஹ் **عَزَّوَجَلَّ** வை எந்த அளவுக்குப் பயந்தார்கள் பார்த்தீர்களா? ஆனால் துரதிஷ்டசாலிகளாகிய நம்முடைய நிலையோ அதற்கு நேர் மாறாக உள்ளது. தெரிந்து கொண்டே செய்கின்ற பாவங்களையும் மறந்து விடுவது மட்டுமன்றி குறைபாடுகள் நிறைந்த அமல்களை செய்து அதனை நினைத்து தற்பெருமை கொண்டவர்களாக இருக்கின்றோம்.

صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

صَلُّوا عَلَى الْحَبِيبِ

நன்மையை செய்து மறந்துவிடுங்கள்

இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே! அறிவாளி யார் என்றால் நன்மைகள் பல புரிகின்ற பாக்கியத்தை பெற்றிருந்தும் அதனை மறந்து விடுவதோடு, பாவங்கள் நேர்ந்துவிட்டால் அவற்றை நினைவில் வைத்து அவற்றைக் களைய கடுமை யாக முயற்சிகள் செய்து, தன்னை சீர்த்திருத்திக் கொண்டும் நல் அமல்கள் செய்வதில் குறைவு ஏற்படும்போது தன்னை எச்சரித்துக் கொண்டும் மேலும் எக்கணமும் அல்லாஹ் வாஹித் கஹ்ஹாரின் **عَزَّوَجَلَّ** கடும் கோபத்தையிட்டு அச்சம் கொண்டவர்களாகவும் இருப்பவரே ஆவார். இதுவே நம் முன்னோர்களின் **صَلَّى اللَّهُ تَعَالَى** வழிமுறையாக இருந்தது.

இன்று “என்னென்ன” செய்தாய்?

அமீருல் மு.:மினீன் ஹழ்ரத் ஸய்யிதுனா உமர் பாருக் رَضِيَ اللهُ عَنْهُ அவர்கள் ஒவ்வொரு நாளும் தம்மை கேள்வி கேட்பவர்களாக இருந்தார்கள். இரவானதும் சாட்டையை எடுத்துக் கொண்டு தமது கால்களில் அடித்தவர்களாக சொல், இன்று நீ “என்னென்ன” செய்தாய்? என்று கேட்பார்கள்.

(احياء العلوم ج 0 ص 141 دار صادر بيروت)

அல்லாஹ் عَزَّوَجَلَّ வின் பேரருள் அவர் மீது பொழியட்டும். அவரின் பொருட்டால் நமது பாவங்கள் மன்னிக்கப்படட்டும்.

أَمِينُ بِجَاهِ النَّبِيِّ الْأَمِينِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ

உமர் பாருக் رَضِيَ اللهُ عَنْهُ அவர்களின் பாண்பு

ஹழ்ரத் ஸய்யிதுனா உமர் பாருக் رَضِيَ اللهُ عَنْهُ அவர்கள் கண்மணி நாயகம் அன்னவர்களினால் சொர்க்கத்திற்கு நன்மாராயம் சொல்லப்பட்ட பத்து ஸஹாபாக்களில் ஒருவராக இருந்தும், உம்மத்துக்களில் ஹழ்ரத் ஸய்யிதுனா அபூபக்கர் சித்தீக் رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ அவர்களுக்கு அடுத்த படியாக அனைத்து விசுவாசிகளை விட மேன்மை மிக்கவர்களாக இருந்தும் கூட தம்மை மிகவும் தாழ்மையானவர்களாகவே கருதி வந்தார்கள்.

ஹழ்ரத் ஸய்யிதுனா அனஸ் பின் மாலிக் رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்: ஒருமுறை நான் ஹழ்ரத் ஸய்யிதுனா உமர் பாருக் رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ அவர்களை ஒரு தோட்டத்தின் சுவரருகே பார்த்தேன். அவர்கள் தம் உள்ளத்தை பார்த்து “ஆஹா, எல்லோரும் உன்னை அமீருல் மு.:மினீன் என்கிறார்களே. (பின்பு தம்மை தாழ்த்தியவர்களாக கூறலானார்கள்) “நீயோ அல்லாஹ் عَزَّوَجَلَّ வைப் பயப்படக்காணாமே! அப்படி நீ அல்லாஹ் عَزَّوَجَلَّ வைப் பயப்

படுவதில்லையென்றால் அவனுடைய தண்டனைக்கு சிக்கிக் கொள்வாய்” என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.

(كيمياء سعادۃ ج ۲ ص ۸۹۳ تهران)

அல்லாஹ் ﷺ வின் பேரருள் அவர் மீது பொழியட்டும்.
அவரின் பொருட்டால் நமது பாவங்கள் மன்னிக்கப்படட்டும்.

أَمِينَ بِجَاهِ النَّبِيِّ الْأَمِينِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ

என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே! ஹழ்ரத் ஸய்யிதுனா உமர் பாருக் ரஹ்மதுல்லாஹி அலையஹி அவர்களின் ந.ப.ஸை நிந்தனை செய்யும் இத்தகைய செயலும், அல்லாஹ் ﷺ மீதான அச்சமும் எங்களுக்கும் சிறந்த படிப்பினையாக இருக்கின்றன.

கியாம நாளுக்கு முன்பே கேள்வி கணக்கு

ஒரு தடவை ஹழ்ரத் ஸய்யிதுனா உமர் பாருக் ரஹ்மதுல்லாஹி அவர்கள் மக்களை நோக்கி “மக்களே! கியாம நாள் வருவதற்கு முன்பே – கேள்வி கணக்கு கேட்கப்படுவதற்கு முன்பே உங்கள் அமல்களை நீங்களே சீர்த்தூக்கிப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று அறிவுரை கூறினார்கள்.
(أحياء العلوم ج ۵ ص ۱۲۸)

அல்லாஹ் ﷺ வின் பேரருள் அவர் மீது பொழியட்டும்.
அவரின் பொருட்டால் நமது பாவங்கள் மன்னிக்கப்படட்டும்.

أَمِينَ بِجَاهِ النَّبِيِّ الْأَمِينِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ

صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

صَلُّوا عَلَى الْحَبِيبِ

சீர்த்தூக்கிப் பார்த்தல் என்றால் என்ன?

என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே! நாம் இதற்கு முன் செய்த அமல்களை ஆராய்ந்து பார்ப்பதே “சீர்த்தூக்கிப் பார்த்தல்” என்பதாகும். தினமும் இரவில் “:பிக்ரே மதீனா” செய்தவாறே நம்முடைய உள்ளத்திடம் அன்றைய தின அமல்களை ஆராய்ந்து பார்க்கும் பாக்கியம் கிடைக்குமென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்? மேலும் அன்றாட அமல்களில் உள்ள நிறைகுறைகளை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அது எவ்வாறெனில், வியாபாரத்தில் ஒருவரை பங்குதாரராக ஏற்றுக்கொள்ளும்போது கணக்கு வழக்குகளை எவ்வளவு உன்னிப்பாக கவனிக்க முயற்சி செய்கின்றோமோ அதே போன்று ந.பஸிடமும் கணக்கு வழக்குகளில் அதிகம் கவனம் செலுத்துவது மிக அவசியமாக இருக்கிறது. ஏனெனில் ந.பஸ் மிகவும் தந்திரசாலியாகவும் பலவித சாக்கு போக்குகளை கூறக்கூடியதாகவும் உள்ளது.அது எங்களுக்கு எங்களுடைய தவறுகளையும் நல்வழிபாட்டின் ரூபத்தில் எடுத்துக்காட்டும். எதுவரைக்குமென்றால், தவறுகளிலும் கூட எங்களுக்கு நற்பலன் இருக்கின்றது என்று நாம் நினைக்கும் அளவு அது எடுத்துக் காட்டும். ஆனால் இதில் நமக்குக் கிடைப்பது மாபெரும் நட்டமே. ஆகவே நாம் இதை உணர்ந்து உண்மையாகவே சீர்த்திருந்துவதற்கு எல்லாவித (ஆகுமான) காரியங்களிலும் கூட ந.பஸிடம் கேள்வி கணக்கு கேட்டுப் பார்க்க வேண்டும். அதன் மூலம் எங்கள் காரியங்களில் ஏதேனும் குற்றம் குறைகள் தென்பட்டால் நாம் நமது ந.பஸிடம் கடுமையாக நடந்து அக்குறைகளை நிவர்த்தி செய்ய வைக்க வேண்டும். எவ்வாறு நம் முன்னோர்கள் **صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ** செயல்பட்டு வந்தார்களோ அவ்விதமாக நாமும் செயல்பட வேண்டும்.

“மதன் வெகுமத்கள்” எனும் ஹழ்ரத் மௌலானா முஹம்மத் இல்யாஸ் அக்தார் காதீர் **أَخْبَرَنَا أَبُو بَرَكَةَ الْعَلَوِيُّ** அவர்களின் அந்நவாந்த செயல்பாடு களில் ஒரு “மதன் வெகுமத”யாக அமைந்துள்ள “:பிக்ரே மதீனா” தன்னைத் திருத்திக் கொள்வதற்கு ஒரு சீர்த்த வழியாக உள்ளது. ஆகவே இரவில் தன்னுடைய அமல்கள் மீது கண்ணோட்டம்

செலுத்தியவாறு “மதன் வெகுமத்கள்” எனும் கையாட்டை நர்ப்ப முயற்சீ செய்யுங்கள்.

விளக்கன் மீது பெருவீரல்

தாபியீன்களில் வாழ்ந்த ஒரு மாபெரும் அறிஞர் ஹழ்ரத் ஸய்யிதுனா அஹ்நஃ.ப் பின் கைஸ் رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ அவர்கள் இரவு நேரத்தில் விளக்கை கையில் எடுத்து, அதன் திரியின் மீது பெருவிரலை வைத்து தனது நஃ.ப்ஸிடம், ‘நஃ.ப்ஸே! நீ அந்தக் காரியத்தை ஏன் செய்தாய்? அந்தப் பொருளை ஏன் சாப்பிட்டாய்?’ என்று வினவுவார்கள். (كيمياء سعادۃ ج ۲ ص ۸۹۳ نهران)

அல்லாஹ் عَزَّوَجَلَّ வின் பேரருள் அவர் மீது பொழியட்டும். அவரின் பொருட்டால் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டும்.

أَمِينٌ بِجَاهِ النَّبِيِّ الْأَمِينِ صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ

அதாவது தனது நஃ.ப்ஸ் தவறு செய்திருந்தால் அதற்கு எச்சரிக்கை செய்தவாறு இந்த விளக்கின் திரியிலுள்ள நெருப்போ மிகவும் பலவீனமானதாக இருந்தும் கூட உன்னால் தாங்கிக் கொள்ள முடியாமலிருக்கும் போது நரகத்தின் கொடுமான சக்திவாய்ந்த நெருப்பை எவ்வாறு தாங்கிக் கொள்ளப் போகிறாய்? என்று எச்சரிப்பார்கள். ஹழ்ரத் ஸய்யிதுனா இமாம் முஹம்மது கஸஸ்ஸாலி رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ அவர்கள் இதனைப் போன்று இன்னொரு சம்பவத்தையும் எழுதுகின்றார்கள்.

என்றும் மேலே பார்க்கவே மாட்டேன்

ஹழ்ரத் ஸய்யிதுனா மஜ்ஹுஅ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ என்ற பெரியார் ஒரு முறை மேலே பார்த்தபோது மாடியின் மீது நின்றிருந்த ஒரு பெண்ணின் மீது அவர்களின் பார்வை பட்டுவிட்டது. உடனே தம் பார்வையை தாழ்த்திக் கொண்டு மிகவும் நாணம்

கொண்டவர்களாக, -“இனி நான் என்றும் மேலே பார்க்கவே மாட்டேன்” என்று உறுதிக்கொண்டு கூறினார்கள்.

(احياء العلوم ج 0 ص 141 دار صادر بيروت)

அல்லாஹ் **عَزَّوَجَلَّ** வின் பேரருள் அவர் மீது பொழியட்டும். அவரின் பொருட்டால் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டும்.

أَمِينَ بِجَاهِ النَّبِيِّ الْأَمِينِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ

மோசமான பார்வை பார்த்து விட்டால் இமையை தைத்து விடுவன்
இதயம் மாறுபட ஆரம்பித்தால் பயத்துடன் அதனை சீர்செய்வேன்

என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே! பார்த்தீர்களா? நம் மூதாதையர்களின் மதனி சிந்தனை எவ்வாறு அமைந்திருந்தது. தவறுதலாக அவர்களது பார்வை ஓர் அந்நியப் பெண்ணின் மிது விழுந்து விட்டது. அவ்வாறு தற்செயலாக விழுந்துவிடும் முதல் பார்வை மன்னிக்கப்படக்கூடியதே என்றாலும், இனி எப்போதுமே மேலே பார்க்க மாட்டேன் என்று அவர்கள் உறுதி பூண்டு கொண்டார்கள். மேலும் எப்போதுமே கண்களுக்கு “மதீனப் பூட்டை” இட்டுக் கொண்டார்கள். ¹

நாயகத்தன் நாணத்தல் பார்வையை தாழ்த்தி
கண்ணாக்கீடு மதீனப் பூட்டை - சகோதரனே!

صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

صَلُّوا عَلَى الْحَبِيبِ

¹ த.வகே இஸ்லாமின் மதனி சூழலில் கூறப்படும் வார்த்தை “மதீனப் பூட்டை” மூன் எளக்கத்தை அறிந்துக்கொள்ள அமீர அஹ்லுல் கன்னை ஹழித் அல்லாஹா மௌனானா முஹம்மத் இல்யால் அக்தர் கதீர் ரஹீல் **صَلُّوا عَلَى الْحَبِيبِ وَالْحَبِيبُ** அவர்களின் “மதீனப் பூட்டுக்கள்” என்னும் நூலை வாசிப்புகள்.

சுவனத்தை விட்டும் தடுக்கப்பட்டு விட்டால்....

ஹழ்ரத் ஸய்யிதுனா இப்றாஹீம் இப்னு அத்ஹம் عَلَيْهِ السَّلَامُ அவர்கள் ஒரு தடவை குளிப்பதற்காக பொதுக் குளியலறை ஒன்றுக்குச் சென்றார்கள். குளியலறையின் சொந்தக்காரர் அவர்களை நிறுத்தி தீர்ஹம் (அதற்குரிய கட்டணத்தை) கேட்டார். “அப்படிக் கொடுக்காவிட்டால் உள்ளே நுழைய விடமாட்டேன்” என்றார். அவர் அவ்வாறு கூறியதும் ஹழ்ரத் ஸய்யிதுனா இப்றாஹீம் இப்னு அத்ஹம் عَلَيْهِ السَّلَامُ அவர்கள் அழத் தொடங்கி விட்டார்கள். இதனைக் கண்ட அந்தக் குளியலறையின் சொந்தக்காரரோ கலக்கமுற்றவராய், “உங்களிடம் தீர்ஹம் இல்லையென்றால் பரவாயில்லை. நீங்கள் சென்று குளித்துக் கொள்ளுங்கள்” என்று கூற, அதற்கு ஹழ்ரத் ஸய்யிதுனா இப்றாஹீம் இப்னு அத்ஹம் عَلَيْهِ السَّلَامُ அவர்கள், “நீங்கள் என்னை தடுத்துவிட்ட காரணத்தால் நான் அழவில்லை, மாறாக தீர்ஹம் இல்லாத காரணத்தால் இன்றோ நான் நல்லடியார்கள், பாவிகள் அனைவரும் குளிக்கக்கூடிய ஒரு இடத்தை விட்டு தடுக்கப்பட்டு விட்டேன். அப்படியிருக்கும் போது நன்மைகள் இல்லாத காரணத்தால் நாளை மறுமை நாளன்று நல்லடியார்கள் மட்டுமே நுழையும் அந்த சுவனத்தை விட்டும் நான் தடுக்கப்பட்டு விட்டால் என் நிலை என்னவாகும் என்று பயந்துதான் அழுதேன்” என்று பதில் அளித்தார்கள்.

அல்லாஹ் عَزَّ وَجَلَّ வின் பேரருள் அவர் மீது பொழியட்டும். அவரின் பொருட்டால் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டும்.

أَمِينٌ بِجَاهِ النَّبِيِّ الْأَمِينِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ

என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே! அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ் عَزَّ وَجَلَّ மீது பயபக்தி கொண்ட அந்த தூய்மையான இதயங்களின் வரலாறுகள் தான் இது. அவர்களின் சிரசுகளில் தான் அல்லாஹ் عَزَّ وَجَلَّ

விலாயத்தின் கிரீடத்தை சூட்டியுள்ளான். அந்த சங்கையான வலிமார்கள் **اللَّهُ تَعَالَى** அப்படிப்பட்ட பாக்கியசாலிகளாகவும், உயர்ந்த அந்தஸ்துக்குரியவர்களாகவும் இருந்தும் கூட தம் உள்ளத்தை சீர்த்திருத்துவதற்காக அதனை சோதனை செய்து வந்ததோடு தம்மை மிகவும் தாழ்வாகவும் பெரும் பாவியாகவும் கருதி வந்தனர். கைசேதமே! நாமும் திருந்துகின்ற உணர்வை ஏற்படுத்தி நம்மை நாமே சீர்தூக்கிப் பார்ப்பதில் ஈடுபட்டு, வாழும்போதே நமது அமல்களை கணிப்பிட்டுப் பார்ப்பதில் வெற்றி பெற்றுவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்! மேற்சொல்லப்பட்ட சம்பவம் நமக்கு அல்லாஹ் **وَلَلَّ** வின் நல்லடியார்கள் இவ்வுலகின் துன்பங்களை மறுமையை நினைவூட்டுகின்ற ஓர் உபாயமாகவே பயன்படுத்தினார்கள் என்பதை உணர்த்துகின்றது. அதனைப்பற்றி இன்னுமொரு சம்பவத்தைக் கேளுங்கள்.

கை விலங்கும், கால் விலங்கும்

மு.பஸ்ஸிரே குர்ஆன், அ.லா ஹழ்ரத்தின் கலீபா, அல்லாமா மௌலானா ஸய்யித் முஹம்மத் நயீமுத்தீன் முராதாபாதி **اللَّهُ تَعَالَى** அவர்கள் தம்முடைய புகழ்பெற்ற நூலான “ஸவானிஹை கர்பலா”வின் 60 ஆவது பக்கத்தில் பின்வரும் சம்பவத்தைக் குறிப்பிடுகிறார்கள்.

ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் உடைய ஆட்சிக் காலத்தில் ஹழ்ரத் ஸய்யிதுனா ஸஸைனுல் ஆபிதீன் **اللَّهُ تَعَالَى** அவர்களை இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்டது. அவர்களது மென்மையான உடல், பலமான இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அவர்களை கண்காணிக்க காவலாளிகளும் நியமிக்கப்பட்டனர். அன்றைய புகழ்வாய்ந்த முஹத்திஸ் ஹழ்ரத் ஸய்யிதுனா இமாம் ஸஹ்ரி **اللَّهُ تَعَالَى** அவர்கள் அங்கே வருகை தந்து ஹழ்ரத் ஸய்யிதுனா இமாம் ஸஸைனுல் ஆபிதீன் **اللَّهُ تَعَالَى** அவர்களின் அவலநிலையைக் கண்டு மனமுருகி கண்ணீர் வடித்தவர்களாய், “ஆஹா! உங்களுடைய இந்த நிலையை என்னால் சகிக்க முடியாமலிருக்கிறதே!

தங்களுக்குப் பதிலாக நான் இவ்வாறு இந்த இடத்தில் கைதாகி விட்டிருக்கக் கூடாதா?" என்று தமது உணர்வுகளைக் கூறலானார்கள். அதைக் கேட்டதும் இமாம் رَضِيَ اللهُ عَنْهُ அவர்கள் பதில் கூறினார்கள். “என்னை சிறை வைத்திருப்பதையிட்டுத்தான் நான் இத்தகைய மனசஞ்சலத்திற்கு ஆளாகியுள்ளேன் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? உண்மையைச் சொல்வதாயின், நான் விரும்பினால் அல்லாஹ் جَزَّ جَزَّ வின் கிருபையைக் கொண்டு இப்பொழுதே என்னை விடுவித்துக் கொள்வேன். ஆனால், இந்தத் தண்டனையைச் சகித்துக் கொள்வதில்தான் நன்மை இருக்கிறது. இந்தச் சங்கிலியாலும், கால் விலங்காலும் பிணைக்கப் பட்டிருப்பதைப் பார்க்கும்போது நரகத்தின் பயங்கரமான நெருப்பினாலான சங்கிலியும், நெருப்பினாலான கால் விலங்கும் மேலும் அல்லாஹ் جَزَّ جَزَّ வின் தண்டனையும்தான் நினைவுக்கு வருகிறது என்று கூறியவர்களாக கால் விலங்குகளிலிருந்தும் கை விலங்குகளிலிருந்தும் தம்மை விடுவித்துக் கொண்டார்கள்.

அல்லாஹ் جَزَّ جَزَّ வின் பேரருள் அவர் மீது பொழியட்டும். அவரின் பொருட்டால் நமது பாவங்கள் மன்னிக்கப்படட்டும்.

أَمِينَ بِجَاهِ النَّبِيِّ الْأَمِينِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ

சுவாசமாலை

ஹழ்ரத் ஸய்யிதுனா ஹஸன் பஸரீ رَضِيَ اللهُ عَنْهُ அவர்கள் கூறுகின்றார்கள், “அவசரப்படுங்கள்! அவசரப்படுங்கள்!! உங்கள் வாழ்க்கை என்பது என்ன? இந்த சுவாசம் தானே. அது நின்றுவிட்டால் அல்லாஹ் جَزَّ جَزَّ வை நெருங்கக்கூடிய உங்கள் அமல்களின் சங்கிலித் தொடரும் தடைப்பட்டு விடுமே. எவர்கள் தங்களுடைய அமல்களை பரிசீலனை செய்து, தங்களது பாவங்களின் மீது சிறிதளவேனும் கண்ணீர் சிந்துகின்றனரோ அவர்கள் மீது அல்லாஹ் جَزَّ جَزَّ அருள் பொழிவானாக!”

(اتحاف السادة المتقين ١٤ ص ٧١ دار الكتب العلمية بيروت)

அமல் செய்யாதவன் - மடையன்

என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே! சிந்தித்துப் பாருங்கள்! நாமோ எந்நேரமும் பாவங்களிலேயே முழுகிக் கிடக்கிறோம். நாம் செய்யாத பாவங்கள்தான் என்ன? நன்மைகள் தான் நம்மால் புரிய முடியவில்லை. அப்படிச் செய்து விட்டாலும் அதில் கலப்பற்ற தன்மை (இக்லாஸ்) சிறிதளவேனும் இருக்காது. மக்களுக்கு நம் நல்லமல்களை எடுத்துக் கூறி தற்பெருமை எனும் அழிவில் சிக்கிக் கொள்கிறோம். அமல்களின் பட்டோலை நன்மையில் குறைந்தும் தீமையில் நிறைந்தும் காணப்படுகிறது. பரிதாபத்திற்குரிய விஷயம் என்னவென்றால், நாம் அதன் தீய முடிவைப் பற்றியோ, எம்மைத் திருத்திக் கொள்ள வேண்டுமே என்பது பற்றியோ சிந்திப்பதே இல்லை. இதில் வேடிக்கை என்ன வென்றால் நாம் நம்மையே பெரிய அறிவாளியாக கருதிக் கொண்டிருக்கின்றோம். எதுவரைக்கும் என்றால் யாராவது நம்மை பார்த்து 'மடையன்' என்று கூறிவிட்டால் போதும், நாம் அவரைப் பகைத்துக்கொள்கிறோம். இப்போது நீங்களே சொல்லுங்கள். மரண தண்டனை வழங்கப்பட்டு தப்பியோடிய ஒரு குற்றவாளியை பொலிஸார் தேடிக்கொண்டிருக்கும் போது, அக்குற்றவாளி தான் கைது செய்யப்படுவதைப் பற்றி அச்சம் கொண்டு தலைமறைவாகி வாழ்வதற்குப் பதிலாக சுதந்திரமாக அலைந்து திரிகின்றான் என்றால் அவனை அறிவாளி என்று கூறமுடியுமா? நிச்சயமாக முடியாது. இப்படிப் பட்டவர்களை மனிதர்கள் 'மடையர்கள்' என்றே கூறுவார்கள்.

நரக வாசலின் மீது பெயர்

இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே! எவருக்கு அறிவிக் கப்பட்டுவிட்டதோ, அதாவது 'எவ்வொருவன் தெரிந்திருந்தும் தொழுகையை விட்டானோ, அவனுடைய பெயர் நரக வாசலின் மீது எழுதப்பட்டுவிடும். (حُلِّيَةُ الْأَوْثَاءِ ج ٧ ص ٢٩٩ رقم ١٠٥٩ دارالكتب العلمية بيروت)

மேலும் இதுவும் அறிவிக்கப்பட்டுவிட்டால், அதாவது "எவ்வொருவர் ரமழான் மாத்தின் ஒரு நோன்பையாவது மார்க்க தங்கடமின்றியோ அல்லது நோயின்றியா கழா செய்துவிட்டால்

அவர் காலம் முழுக்க நோன்பு பிடித்தாலும் அதன் கழா நிறைவேறாது. (سُنَنُ التِّرْمِذِيِّ ج ٢ ص ١٧٥ حديث ٧٢٣ دارالفكر بيروت)

(அதாவது எக்காரணமுமின்றி ரமழான் மாதத்தில் ஒரு நோன்பாவது நோற்காமல் அதற்க்குப்பதிலாக வாழ்நாள் முழுவதும் நோன்பு நோற்றாலும் அல்லது ஒரு நோன்பின் மூலமாக அவருடைய கழா நிறைவேறிவிடும் என்றாலும், புனித ரமழானில் நோன்பு நோற்கும் நன்மையையும், அதன் அந்தஸ்தையும் பெற முடியாது. ∴பாளை நிறைவேற்றுவதும், தரஜாவை பெறுவதும் வெவ்வேறு விடயங்களாகும்.) (مرآة ج ٣ ص ١٦٧)

மேலும் இதுவும் அறிவிக்கப்பட்டுவிட்டால், அதாவது எவரொருவரிடம் ஹஜ்ஜு செய்வதற்காக பண வசதியும், பயணம் செய்வதற்கு உடம்பில் சக்தியும் இருந்து யாராவது அவரை பைதுல்லாஹ் عَزَّوَجَلَّ அளவில் அனுப்பி வைத்தும் ஹஜ்ஜை நிறைவேற்றவில்லையோ அவர் விரும்பினால் யஹூதியாக மரணிக்கட்டும் அல்லது கிறிஸ்தவராக மரணிக்கட்டும்.” (سُنَنُ التِّرْمِذِيِّ ج ٢ ص ٢١٩ حديث ٨١٢)

நீங்கள் வாக்கு மாறிவிட்டீர்களென்றால், நினைவிருக்கட்டும்! எவரொருவர் வாக்குறுதிகளுக்கு மாறு செய்கிறார்களோ அவர் மீது அல்லாஹுதஆலாவினதும், மலக்குகளினதும் இன்னும் மனிதர்களினதும் சாபம் உண்டாகின்றது. மேலும் அவனுடைய எந்தவொரு பர்ழான, ந.பிலான அமல்களும் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை. (صَحِيحُ الْبُخَارِيِّ ج ١ ص ٦١٦ حديث ١٧٧٠ دار الكتب العلمية بيروت)

நீங்கள் கெட்ட பார்வை பார்த்தீர்களானால், எந்தவொரு அந்நிய பெண் மீதும் பார்வை செலுத்தினீர்களானால், மேலும் அழகான இளம் வாலிபர்களை கெட்ட எண்ணத்துடன் பார்த்தீர்களானால், அல்லது டி.வி., வி.சீ.ஆர். (V.C.R) இன்டர்நெட், சினிமா தியேட்டர் போன்றவற்றில் சினிமாப்படம், நாடகம் மற்றும் அனாச்சாரம் நிறைந்த காட்சிகளை பார்த்தீர்களானால் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்: அறிவிக்கப்பட்டுள்ளது,

“எவரொருவர் தன்னுடைய கண்களை ஹராத்தைக் கொண்டு நிரப்பிக்கொண்டாரோ மறுமை நாளன்று அல்லாஹுதஆலா அவருடைய கண்களில் நெருப்பை நிரப்பி விடுவான்.

மேலும் எவருக்கு புரிய வைக்கப்பட்டதோ அதாவது நீ மிக விரைவில் மரணிக்கப்போகின்றாய் ஏனெனில் ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சந்தித்தே ஆகவேண்டும். மரண நேரம் வந்து விட்டால், அது ஒரு விநாடி முந்தவோ, பிந்தவோ மாட்டாது. மேலும் இதுவும் அறிவிக்கப்பட்டு விட்டால், அதாவது மரணித்த பின் கப்ருக்குள் செல்ல வேண்டும். பாவிகளுக்கு அது இருட்டறையாகவும், பயங்கரமாகவும் இருக்கும். அவர்களுக்காக பூச்சி புழுக்களும், பாம்புகளும், தேள்களும் இருக்கும். மேலும் அங்கே பல்லாயிர வருடங்கள் இருக்க நேரிடும். ஆஹ்! கப்ர் ஒவ்வொருவரையும் நசுக்குமே! எவ்வாறெனில், நல்ல மனிதர்களை, தாய் தன் பிரிந்த குழந்தையை பாசத்துடன் தன் மார்போடு சேர்த்து அணைப்பதைப்போல் மென்மையாக அணைக்கும். ஆனால் எவருடன் அல்லாஹ் **عَزَّوَجَلَّ** கோபித்துக்கொள்கிறானோ அவர்களுடைய மார்பெலும்புகள் ஒன்றோடு ஒன்று பிணைந்து நொருங்கி விடுமளவு அது நசுக்கும். எவ்வாறென்றால் இரு கைகளின் விரல்களும் ஒன்றுக்குள் ஒன்றாக பிணைந்து விடுவதைப் போன்று. இத்துடன் முடிந்துவிடாது. மாறாக இந்த விடயத்தைப் பற்றியும் எச்சரிக்கை செய்யப்பட்டால், அதாவது கியாமத்தின் ஒரு நாளானது ஐம்பதாயிரம் வருடங்களுக்கு சமமானதாக இருக்கும். சூரியன் 1 ¼ மைல் தொலைவிலிருந்து நெருப்பை பொழிந்துக்கொண்டிருக்கும். கணக்கு வழக்குகளின் தொடர்ச்சி இருந்துக்கொண்டிருக்கும். நன்மை செய்தவர்களுக்கு சொர்க்கத்தின் இன்பமும், பாவிகளுக்கு நரகத்தின் கொடுமும் இருக்கும்.

صَلَّى اللّٰهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

صَلُّوْا عَلَى الْحَبِيْبِ

அந்நீனத்தின் எல்லை

இவ்வளவு விடயங்களை தெரிந்து கொண்ட பின்பும் எவரொருவர் அல்லாஹ் ﷻ வை பயப்படவேண்டிய முறையில் பயப்படவில்லையோ, மேலும் மரணத்தின் கொடுரத்தையும், கப்ரின் பயங்கரத்தையும், கியாம நாளின் கொடுமைகளையும், நரகத்தின் தண்டனைகளையும் பற்றி சரியாக அச்சம் கொள்ளாமல் அறியாமையின் தூக்கத்தில் இருப்பானேயானால் அதாவது தொழுகைகளை தொழாமல், முபாரக்கான ரமழானின் நோன்பை நோற்காமல், தனக்கு சொத்து இருந்து ஸகாத் கடமையான பின்பும் அதனைக் கொடுக்காமல், கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றாமல், வாக்கு மாறுதலை தனது வழக்கமாக்கிக் கொண்டு, பொய், புறம், கோல், தவறான எண்ணம் போன்றவைகளை விட்டு விலகாமல், சினிமா, நாடகம் போன்றவற்றிலேயே மோகமாக இருந்து, பாட்டுக்கள் கேட்பதை தமது சிறந்த பொழுதுபோக்காக ஆக்கிக் கொண்டு, பெற்றோர்களுக்கு அடிபணியாமலும், கெட்ட வார்த்தைகளால் ஏசுவதிலும் பல்வேறு விதமான மானக்கேடான பேச்சுக்களிலும் மூழ்கி, தன்னைக் கொஞ்ச மேனும் திருத்துவதற்கு அறவே முயற்சிக்காமல் இருந்துக் கொண்டு தன்னை மிகப்பெரிய அறிவாளியாக நினைத்துக் கொண்டிருக்கிறானே அவனை விட மிகப் பெரிய மடையன் வேறு யாராக இருக்க முடியும்? மேலும் இவனின் மடமைத் தனத்தின் எல்லை எந்த அளவுக்கு விரிந்திருக்கின்றதென்றால் யாராவது இவனைத் திருத்த முற்படும்போது அதனை பொருட்படுத்தாமல் 'எல்லாவற்றையும் அல்லாஹ் ﷻ பார்த்துக் கொள்வான். அவன் மிகப் பெரிய அருளாளன்' போன்ற வார்த்தைகளைக் கூறி நழுவி விடுகின்றான்.

மன்னிப்பின் மேலெண்ணம் எப்பொழுது

முட்டாள்தனமாகும்?

ஹுஜ்ஜதுல் இஸ்லாம் ஹழ்ரத் ஸய்யிதுனா இமாம் முஹம்மத் பின் முஹம்மத் கஸஸ்ஸாலி عليه السلام அவர்கள் இஹ்யாஉல் உலூமில் அறிவிக்கின்றார்கள், ஈமான் எனும் விதைக்கு இபாதத் (வணக்கம்) எனும் நீரை கொடுக்காமல்

அல்லது உள்ளம் கெட்ட குணங்களில் ஈடுபடுவதை விட்டு விடாமல், துன்யாவின் இன்பத்தில் மூல்கிக்கொண்டு மன்னிப்பை எதிர்ப்பார்த்தால் அவனது எதிர்ப்பார்ப்பு ஒரு முட்டாளினதும் இன்னும் ஏமாற்றத்தில் சிக்கிய மனிதனினதும் எதிர்ப்பார்ப்பை போன்றதாகும். (أخبارُ عُلوْمِ الدِّينِ ج ٤ ص ١٧٥، دار صادر بيروت)

கண்மனி நாயகம் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் திருவாய் மலர்ந்தருளினார்கள்: யார் தனது நஃபஸை ஆசைகளுக்கு பின்னால் அழையவைத்து இன்னும் (அவ்வாறு செய்வதுடன்) அல்லாஹ் عَزَّوَجَلَّ விடம் பெருவிருப்பம் வைத்தால் அவன் ஆஜிஃஸ் பலஹீனமானவன். (அதாவது மடையன்)

(سُنَنُ التِّرْمِذِيِّ ج ٤ ص ٢٠٧-٢٠٨ حديث ٢٤٦٧ دار الفكر بيروت)

வாங்கோதுமை வீதைத்து கோதுமை அறுவடை செய்ய நனைப்பது மடமையாகும்

முஃபஸ்ஸிரே ஷஹீர், ஹகீமுல் உம்மத் ஹழ்ரத் முஃப்தி அஹ்மத் யார்கான் رَحِمَهُ اللهُ تَعَالَى அவர்கள் இந்த ஹதீஸின் விளக்கத்தில் கூறுகின்றார்கள்: இந்த உயர்தரமான அறிவிப்பில் பலஹீனமானவன் என்பதன் கருத்து முட்டாளன் என்பதாகும். கய்யிஸ் (அதாவது புத்திசாலி) என்பதற்கு எதிர் கருத்தாகும். நஃபஸுல் அம்மாரா (கெடுதியை ஏவும் நஃபஸ்) வுக்கு கீழ்ப்படிந்தவன் அதாவது நரகத்திற்கு இட்டுச்செல்லும் வேலையை செய்து சவர்க்கத்தை நம்பிக்கை வைப்பவன் மடையனாகும். மேலும் அல்லாஹ் மன்னிப்பவன், கருனை செய்பவன் என்று கூறிக்கொள்வது - சோளத்தை விதையிட்டு கோதுமையை அறுக்க நம்பிக்கை வைப்பவன், அல்லாஹ் மன்னிப்பவன், கருனை செய்பவன் அறுக்கும் நேரத்தில் அதை கோதுமையாக்கி விடுவான் என்று கூறிக்கொள்வது, அதன் பெயர் நம்பிக்கையல்ல - இறைவன் கூறுகின்றான்: (சூரதுல் இன்ஃபிதார், ஆயத் 6)

مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ

(தர்ஜுமா கன்ஶஸ்ல் ஈமான்: கொடையாளனாகிய உமதிரட்சக னுக்கு மாறு செய்ய உன்னை ஏமாற்றியது எது) இன்னும் கூறுகின்றான்: (சூரதுல் பகரா, ஆயத் 218)

إِنَّ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ هَاجَرُوا وَجَاهَدُوا فِي سَبِيلِ اللَّهِ أُولَٰئِكَ يَرْجُونَ

رَحْمَتَ اللَّهِ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ

(தர்ஜுமா கன்ஶஸ்ல் ஈமான்: நிச்சயமாக விசுவாசம் கொண்டோரும், அல்லாஹ்விற்காக தம் வீடு வாசல்களை துறந்து சென்றோரும் இன்னும் அல்லாஹ்வுடைய பாதையில் யுத்தம் புரிகின்றோரும் இத்தகையோர் அல்லாஹ்வின் கருணையை ஆதரவு வைக்கிறார்கள். மேலும் அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிகக் கிருபையுள்ளவன்.)

வாற்கோதுமையை விதைத்து கோதுமை அறுவடைச்செய்வதை நம்பிக்கை வைப்பது ஷைத்தானின் ஏமாற்றுதலும், நஃபஸின் மூட நம்பிக்கையுமாகும். காஜா ஹஸன் பஸரீ رحمة الله تعالى عليه அவர்கள் அறிவிக்கின்றார்கள், அதாவது: சில மனிதர்களை பொய்யான நம்பிக்கைகள், நேரான பாதையின் நல்ல விடயங்களை விட்டும் அகற்றி விட்டது. எவ்வாறு பொய் பேசுவது பாவமாகுமோ அதேபோன்று பொய்யான நம்பிக்கையும் பாவமாகும். (مرآة المناجیح ج ۷ ص ۱۰۲، ۱۰۳، اشع ج ۶ ص ۲۵۱، مرقا ت ۹ ص ۱۴۲)

நரகத்தின் வீதையை விதைத்து சுவர்க்கத்தின் வீவசாயத்தை எதிர்பார்ப்பது!

ஹுஜ்ஜதுல் இஸ்லாம் ஹழ்ரத் ஸய்யிதுனா இமாம் முஹம்மத் பின் முஹம்மத் கஶஸ்ஸாலி رحمة الله تعالى عليه அவர்கள் இஹ்யாஉல் உலூமில் அறிவிக்கின்றார்கள்,

ஹழ்ரத் ஸய்யிதுனா யஹ்யா பின் முஆத் **عَلَيْهِ** அவர்கள் கூறியதாக, எனது கருத்துப்படி மனிதன் எந்தவித கவலையுமின்றி மன்னிப்பின் மீது நம்பிக்கை வைத்து பாவங்களை அதிகரித்துக்கொண்டு செல்வதும், வழிப்படாமல் அல்லாஹுதஆலாவின் நெருக்கத்தை எதிர் பார்ப்பதும், நரகத்தின் விதையை போட்டு சுவர்க்கத்தின் விவசாயத்தை எதிர் பார்ப்பதும், பாவங்கள் செய்வதுடன் இபாதத் செய்யக்கூடிய மனிதர்களின் வீட்டை (சுவர்க்கத்தை) தேடுவதும், நல்அமல்களை செய்யாமல் நன்மைகளை எதிர் பார்ப்பதும் இன்னும் அநியாயங்களை செய்வதுடன் அல்லாஹுதஆலாவிடம் விடுதலையை மேலெண்ணம் வைப்பதும் மிகப்பெரிய ஏமாற்றமாகும்.

تَرْجُو النَّجَاةَ وَلَمْ تَسْأَلْكَ مَسَائِكَهَا إِنَّ السَّفِينَةَ لَا تَجْرِي عَلَى الْيَبَسِ

நீ விடுதலையை எதிர் பார்க்கிறாய் ஆனால் அதன் வழிகளில் செல்வதில்லை, நிச்சயமாக கப்பல் தரை மீது செல்வதில்லை.

(احياء العلوم ٤ ج ص ١٧٦)

துன்பம் ஒரு பாடிப்பனை

நினைவில் வையுங்கள்! அல்லாஹ் **عَزَّوَجَلَّ** தேவைகளை விட்டும் அப்பாற்பட்டவன். தேவைகளுக்கு அப்பாற்பட்ட அவனுடைய தன்மையைப் புரிந்து கொள்ள முயலுங்கள். உங்களுக்கு உலகத்தில் எந்த துன்பமும் ஏற்படுவதில்லையா? காய்ச்சல் வருவதில்லையா? மனவருத்தம், சஞ்சலம் ஏற்படுவதில்லையா? வறுமை, கடன் தொல்லை, வருவாயின்மை போன்ற நிலைமைகளை அனுபவிக்க வில்லையா? பலவிதமான விபத்துக்களில் சிக்கவில்லையா? கண்களை இழந்து கை, கால்களைப் பறிகொடுத்த ஊனமுற்றோரைக் கண்டதில்லையா? உலக துன்பங்களின் காட்சிகளைக் கண்கூடாகக் கண்டும் படுபயங்கரமான நரக வேதனை நினைவுக்கு வரவில்லையா? நிச்சயமாக உலக துன்பங்கள் அனைத்தும் அகப் பார்வையுள்ளவர்களுக்கு (சிந்தனை

செய்வோருக்கு) கப்ரையும், மறுமையையும் மேலும் நரக வேதனைகளையும் நினைவூட்டவே செய்யும். ஆகவே எந்த வித தேவைகளும் அற்ற அல்லாஹ் ﷻ இவ்வுலகிலேயே தன் அடியார்களை நோய்கள், கஷ்டங்கள் இன்னும் முஸீபத்துக்களில் சிக்க வைக்கக்கூடியனவாக இருக்கின்றான் என்றால் நாளை மறுமையில் கொடுர வேதனைகளைத் தரக் கூடியவனாகவும் இருக்கின்றான் என்பதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

அல்லாஹ் ﷻ உணவளிப்பவன் என்றாலும்...

இவ்விடயத்தை சற்று சிந்தித்துப் பாருங்கள்! அல்லாஹ் ﷻ உணவளிப்பவன். மேலும் எவ்வித உதவியுமின்றி தானே உணவளிப்பதன் பேரில் சக்தி பெற்றவன். இதுவே உங்களதும் எனதும் நம்பிக்கையாக இருக்கின்றது. ஆம்! அவனே அனைவருக்கும் உணவளிக்கும் பொறுப்பாளனாக இருக்கின்றான். இவ்விடயத்தையே தன் திருமறையில் 12வது பாகத்தின் ஆரம்ப ஆயத்தில் கூறுகின்றான்.

وَمَا مِنْ دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا

தர்ஜுமா கன்஽ஸூல் ஈமான்: உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்தவோர் உயிரினமும் பூமியில் இல்லை.

சிந்தித்துப் பாருங்கள்: இவ்வாறு அல்லாஹுதஆலாவே உணவளிக்கப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கும்போது அதற்காக நாம் ஏன் பலவிதமான முயற்சிகளில் ஈடுபடுகின்றோம்? ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகருக்கும், தாய்

நாட்டை விட்டு அந்நிய நாட்டுக்கும் சென்று, பணம் சம்பாதிப்பதில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களை முகமலர்ச்சியோடு தாங்கிக் கொள்வது ஏனென்றால், இவ்வாறு கஷ்டங்களை அனுபவித்தால்தான் சம்பாதிக்கலாம் என்பது உங்களது எண்ணமாக இருக்கின்றது. முயற்சியில் தான் பரகத் உள்ளது.

அல்லாஹ் ﷻ ஒவ்வொருவரையும் மன்னிக்கும் பொறுப்பை ஏற்கவில்லை. ஆனால்...

என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே! அல்லாஹ் ﷻ அனைத்து உயிரினங்களுக்கும் உணவளிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளான். ஆனால் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்! ஒவ்வொரு முஸ்லிமினதும் ஈமானை பாதுகாக்கும் பொறுப்பையோ அல்லது கேள்வி கணக்கின்றி மன்னிக்கும் பொறுப்பையோ அவன் ஏற்கவில்லை. ஆனால் நாமோ ரிஸ்கின் மீது மாத்திரமே கவலை கொண்டுள்ளோம். ஈமானைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவோ அல்லது கேள்வி - கணக்கின்றி மன்னிப்பை பெற்றுக் கொள்வதற்காகவோ எந்த விதமான முயற்சியும் எம்மிடம் இல்லை. சில சமயம் இதன் காரணமாகவே இன்று அதிகமான மனிதர்களின் உள்ளங்கள் கடினமாகி இருக்கின்றன. இன்று நாம் உலக விடயங்களுக்காக எல்லாவித கஷ்டங்களையும் சகித்துக் கொள்ளத் தயாராக இருக்கின்றோம். மேலும் உலக சம்பாத்தியத்திற்காக அன்றாடம் 8 மணி நேரம் என்ன, 12 மணி நேரமும் மாடுகளைப்போல அலைந்து திரிய ஆயத்தமாக இருக்கின்றோம். ஆஹ்! இது எவ்வளவு கசப்பான வருந்தக்கூடிய விடயம்! ஈமானைப் பாதுகாத்துக் கொள்ளவும் கேள்வி கணக்கின்றி பிழை பொறுக்கத் தேடிக்கொள்வதற்கும் மாதாந்தம் குறைந்தது மூன்று நாளாவது சுன்னத் வல் ஐமாஅத் த.வதே இஸ்லாமியின் “மதனி கா.பிலா”வில் பயணம் செல்ல அழைத்தால் அதற்கு நேரமில்லை என்று சொல்லிப் புறக்கணித்து வருகிறோம். ﷻ (அல்லாஹ் ﷻ

நம்மைப் பாதுகாப்பானாக!) நம்முடைய சொல்லும், செயலும் எப்படி இருக்கின்றன என்றால்...

“நஃபீலும் ஷைத்தானும் மயக்கீவீட்டன
கெருதீயிலே நம்மை – சகோதரனே
தீருந்தவீல்லை இதுவரைக்கும், செய்தோம் சத்தீயமே
இனிமேலும் தீருந்தமாட்டோம் என்று – நாம்”

அல்லாஹ் ﷻ தேவைகள் அந்நவன்

நிச்சயமாக அல்லாஹ் ﷻ எந்தவொரு காரணமுமின்றி தன்னுடைய பேரருளினால் நம்மை சுவர்க்கத்திற்கு அனுப்பும் வல்லமை படைத்தவனாக இருக்கின்றான். ஆனால் நாம் அவனுடைய தன்மையை அறிந்து அச்சம் கொள்வது அவசியமாகும். ஏனெனில் அவன் நம்மை ஒரேயொரு குற்றத்திற்காக பிடித்து நரகத்தில் தள்ளவும் வல்லமையுள்ளவன்.

முஸ்னத் இமாம் அஹ்மத் பின் ஹம்பல் எனும் கிரந்தத்தில் அல்லாஹ் ﷻ வின் முபாரக்கான கூற்று அறிவிக்கப்பட்டுள்ளது: இவர்கள் சுவர்க்கத்திற்கு சென்றாலும், நரகத்திற்கு சென்றாலும் எனக்கு அது ஒரு பொருட்டல்ல.

(مسند امام احمد بن حنبل ج ٦ ص ٢٠٥ رقم ١٧٦٧١ دار الفكر بيروت)

ஆகவே நாம் நரக நெருப்பிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ளவும், ஜன்னதுல் :பிர்தௌஸ் செல்லவும் “நான் சீர்த்திருந்த விரும்புகின்றேன்” என்ற நிலைப்பாட்டில் உறுதி கொள்ள வேண்டும். இதற்காக வேண்டி, நாம் நம்முடைய உள்ளத்தில் இறையச்சத்தையும், கண்மணி நாயகம் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின் மீதான அன்பையும் நிரப்பிக் கொள்ள கடும் முயற்சி செய்ய வேண்டும். அல்லாஹ் ﷻ வின் தயவினால் நாங்கள் பாவங்களிலிருந்து மீட்சி பெறுவோம். மேலும் தொழுகைகளையும், ஸுன்னத்துக்களையும் பேணி நடப்போம், மதனி கா:பிலாவில் பிரயாணம்

செய்வோம், தினமும் இரவில் மதனி சிந்தனையுடன் மதனி வெகுமதிகள் (மதனி இன்ஆமாத்) கையேட்டை நிரப்பி, ஒவ்வொரு மாதமும் எங்கள் மதனி இன்ஆமாத் கையேட்டை அதன் பொறுப்பாளரிடம் ஒப்படைப்போம். அல்லாஹ் ﷻ வின் பேரருளாலும், கண்மணி நாயகம் ﷺ அன்னவர்களது பொருட்டாலும் நரகத்திலிருந்து பாதுகாக்கப்பட்டு சுவர்க்கத்தில் நுழைவோம். இதுதான் உண்மையான வெற்றியாகும். இதையே அல்லாஹ் ﷻ தன் திருமறையின் 4வது பாகத்தில் சூரா ஆலி இம்ரானின் 185 ஆவது ஆயத்தில் இவ்வாறு கூறுகின்றான்.

فَمَنْ زُحِرَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ ط

தர்ஜுமா கன்஽ஸுல் ஈமான்: “எவர் நரக நெருப்பிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு சுவர்க்கத்தில் நுழைக்கப்படுகிறாரோ அவர் நிச்சயமாகப் பெரும் பாக்கியத்தை அடைந்துவிட்டார்.”

சீர்த்திருந்தீக் கொள்ள தெளபா செய்து கொள்ளுங்கள்

இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே! எக்காரணத்தைக் கொண்டும் அல்லாஹ் ﷻ வின் பேரருள் மீது நிராசை அடைந்துவிடக்கூடாது. அதே போல் அல்லாஹ் ﷻ வின் தேவையற்ற தன்மையின் மீது கவனக்குறைவாகவும் இருக்கக் கூடாது. ஆகவே தன்னை சீர்த்திருத்திக் கொள்வதற்கு எந்நேரமும் முயற்சியோடு இருக்க வேண்டும். நான் நினைக்கின்றேன் நம்மில் அனைத்து முஸ்லிம்களுக்கும் நான் சீர்த்திருந்த விரும்புகிறேன் என்ற ஆசை இருக்கின்றது. அப்படியானால் யார் உண்மையில் சீர்த்திருந்த விரும்புகிறார் களோ அவர்கள் தமது முன்னைய பாவங்களை விட்டும் உண்மையான முறையில் தெளபா செய்ய வேண்டும். நிச்சயமாக அல்லாஹ் ﷻ தெளபாவை ஏற்றுக் கொள்ளக் கூடியவனாக இருக்கின்றான். படிப்பினைக்காக தெளபாவின்

சிறப்புக்கள் அடங்கிய மூன்று முபாரக்கான ஹதீஸ்களை தங்களின் செவிகளுக்கு வழங்குகின்றேன்:

அண்ணல் நபி ﷺ அன்னவர்களின் அமுதவாக்கு:

1. அடியான் எப்பொழுது தனது பாவத்தை ஏற்றுக் கொண்டு பின்பு தெளபா செய்கிறானோ அல்லாஹ் ﷻ அவனின் தளபாவை ஏற்றுக்கொள்கிறான். ۲۶۶۱ حدیث ۱۹۹ ج۲ ص (صَحِيحُ الْبُخَارِيِّ، ج۲ ص ۱۹۹ حدیث ۲۶۶۱) دارالکتب العلمیة بیروت
2. ஹதீஸுல் குத்ஸியில் அறிவிக்கப்பட்டுள்ளது: அல்லாஹ் ﷻ கூறுகின்றான், “எனது அடியார்களே! யாருக்கு நான் சாந்தியை (பொருத்தம்) வழங்குகின்றேனோ அவர் களைத்தவிர நீங்கள் அனைவரும் பாவிசுல்தான், எனவே உங்களில் யார் நான் மன்னிக்கும் வல்லமை படைத்தவன் என்பதை அறிந்து, பின்பு அவர் என்னிடம் மன்னிப்புக் கேட்டால் நான் அவரை மன்னித்து விடுவேன், எனக்கு அது ஒரு பொருட்டல்ல”. ۲۳۰ حدیث ۴۳۹ ص ۲ ج (مِشْكَاةُ الْمَصَابِيحِ، ج۲ ص ۴۳۹ حدیث ۲۳۰) دارالکتب العلمیة بیروت
3. அண்ணல் நபி ﷺ அன்னவர்களின் அமுத வாக்கு: யார் இவ்வாறு துஆ கேட்கிறார்களோ,

اللَّهُمَّ لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ عَمِلْتُ سُوءًا أَوْ ظَلَمْتُ نَفْسِي فَأَعْفِرْ لِي إِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

(அதாவது “யா அல்லாஹ் உன்னைத்தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறு யாருமில்லை, நீ தூய்மையானவன், நான் கெட்ட விடயங்களை புரிந்து தனது ந.ய்ஸுக்கு அநீயாயம் இழைத்து விட்டேன், என்னை மன்னியாயாக ஏனென்றால் உன்னைத்தவிர மன்னிக்கக்கூடியவன் வேறு யாருமில்லை.”)

அல்லாஹ் ﷺ கூறுகின்றான்: நான் அவர்களின் பாவங்களை மன்னித்து விடுவேன் அவைகள் எறும்புகளின் எண்ணிக்கை அளவு இருந்தாலும் சரியே. (كنز العمال ج 2 ص 287 رقم 10049 دارالكتب العلمية بيروت)

நல்ல நல்ல எண்ணங்கள்

என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே! அல்லாஹ் ﷺ உங்கள் அனைவருடைய தெளபாவையும் ஏற்றுக் கொள்வானாக, உங்கள் அனைவருடைய ஈமானையும் பாதுகாப்பாக வைப்பானாக, உங்களுக்கு மீண்டும் மீண்டும் ஹஜ் செய்யும் பாக்கியத்தை தந்தருள்வானாக, மீண்டும் மீண்டும் மஸ்ஜிதுன் நபவியின் பச்சைக் குப்பா (கும்பதே கஊஸ்ரா) வை காண்பிப்பானாக, உங்களை ரஸூல் ﷺ அன்னவர்களின் தூய்மையான ஆஷிக்காக (நேசராக) ஆக்குவானாக! மேலும் இந்த அனைத்து துஆக்களையும் குற்றவாளியான, பாவி களின் தலைவனான என்மீதும் நிறைவேற்றி வைப்பாயாக!

உறுதி கொள்ளுங்கள்: இன்றிலிருந்து நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள் :- **“நான் சீர்த்திருந்த விரும்புகின்றேன்.”** எனவே,

- C இன்றிலிருந்து என்னுடைய எந்தத் தொழுகையும் கழா ஆகாது.....இன்ஷா அல்லாஹ் ﷺ
- C புனித ரமழான் மாதத்தின் ஒரு நோன்பும் கழா ஆகாது.....இன்ஷா அல்லாஹ் ﷺ
- C இனிமேல் நான் பாட்டு, கூத்து, இசை போன்ற வற்றை கேட்க மாட்டேன்.....இன்ஷா அல்லாஹ் ﷺ
- C இனிமேல் நான் சினிமா, நாடகம் போன்றவற்றை பார்க்க மாட்டேன்.....இன்ஷா அல்லாஹ் ﷺ
- C இனிமேல் நான் தாடியை ஒரு கைப்பிடியளவுக்குக் குறைவாக வெட்ட மாட்டேன்..... இன்ஷா அல்லாஹ் ﷺ

- C த.:வதே இஸ்லாமியின் சுன்னத்துக்களை படிப்பித்துக் கொடுக்கும் மதனி கா.:பிலாவில் ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் பயணமாவேன்..... இன்ஷா அல்லாஹ்
 جَزَّعَ
- C ஒவ்வொரு நாளும் மதனி இன்ஆமாத் (வெகுமதிகள்) கையேட்டை நிரப்பி ஒவ்வொரு இஸ்லாமிய மாதத்தின் 10ஆம் திகதிக்கு முன் அதன் பொறுப்புதாரரிடம் ஒப்படைப்பேன்.....இன்ஷா அல்லாஹ் جَزَّعَ

அல்லாஹ்வே جَزَّعَ அருள்பூர்வாய் !
 நான் சீர்த்திருந்த விரும்புகின்றேன்
 நாயகம் ﷺ அன்னவர்களின் பொருட்டால்
 நான் சீர்த்திருந்த விரும்புகின்றேன்

صَلَّى اللّٰهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

صَلُّوْا عَلَى الْحَبِيبِ

அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே, எனது பயானை முடிக்கின்ற இந்த நேரத்தில் சுன்னத்துக்களின் சிறப்புக்களையும், மேலும் சில சுன்னத்துக்களையும், ஒழுக்கங்களையும் உங்களுக்கு எடுத்துக் கூறுகிறேன். நூரொளியின் வடிவம் இந்த அகிலத்தின் அதிபதி கண்ணிய நபி صَلَّى اللّٰهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் கூறினார்கள்: “யார் என் சுன்னாவை நேசிக்கின்றாரோ அவர் என்னை நேசிக்கின்றார், யார் என்னை நேசிக்கின்றாரோ அவர் சுவனத்தில் என்னோடு இருப்பார்”.

(مشكاة المصابيح، ج. ١ ص ٥٥ حديث ١٧٥ دار الكتب العلمية بيروت)

சீனா தேரி சுன்னத்கா மதீனா ஔனே ஆகா
 ஜன்னத் மே படோசி முஜே தும் அப்னா ஔனானா

ஓ எஜமானரே! என்னுடைய உள்ளம்
உங்களுடைய சுன்னா வாழும் இல்லமாகட்கும்
சுவனத்தில் உங்களுக்கருகில்
எனக்கோர் இடத்தை அருளுங்கள்

صَلَّى اللّٰهُ تَعَالَى عَلٰى مُحَمَّدٍ

صَلُّوْا عَلٰى الْحَبِيْبِ

“இஸ்மித்” என்பதிலுள்ள நான்கு எழுத்துக்களின்
தொடர்பில் சுருமா இருவதன் 04 மதன் முத்துக்கள்

1. சுனன் இப்னு மாஜாவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, எல்லா சுருமாக்களிலும் **இஸ்மித்** சுருமாவே சிறந்ததாகும். ஏனெனில் அது உங்களின் கண் பார்வையை கூர்மையாக்கி, கண் இமைகளை வளர்க்கிறது. (سُنَنِ ابْنِ مَاجَه)
- (ص ١١٥ حدیث ٣٤٩٧)
2. வேறு கற்களால் செய்யப்பட்ட சுருமாவையும் பயன்படுத்தலாம். ஓர் ஆண் தன்னை அலங்கரித்துக் கொள்ளும் நோக்கத்தோடு கருப்பு சுருமா அல்லது காஜல் இடுவாரேயானால் அவருக்கு அது மக்ரூஹ் ஆகும். அப்படியான நோக்கம் இல்லாவிட்டால் மக்ரூஹ் அல்ல. (فتاوى عالمگیری ج ٥ ص ٣٥٩)
3. நித்திரைக்குச் செல்லும் முன்னர் கண்களுக்கு சுருமா இருவது சுன்னத்தாகும். (مرآة البصائر ج ٦ ص ١٨٠)
4. சுருமா இடும் சுருக்கமான மூன்று முறைகள் இங்கே தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
 - i. ஒவ்வொரு கண்ணுக்கும் மூன்று தடவைகள் சுருமா பூசிக் கொள்ளுதல். (புதிதாக பூசுவதற்கு ஒவ்வொரு

முறையும் சுருமா குப்பியில் குச்சியைப் போட்டு எடுக்கவேண்டும்.)

- ii. வலது கண்ணில் மூன்று முறையும், இடது கண்ணில் இரண்டு முறையும் சுருமா பூசுதல்.
- iii. இரண்டு கண்களுக்கும் இரண்டு முறை பூசிக் கொண்டு கடைசியில் சுருமா குச்சியை குப்பியினுள் போட்டு அதை இரண்டு கண்களுக்கும் சமமாகப் பூசிக் கொள்ளவேண்டும்.

(انظر: عُبَيْدُ اللَّهِ، ج. ٥، ص ٢١٨ - ٢١٩، دارالكتب العلمية بيروت)

இவ்வாறு செய்வதால் மூன்று முறைகளிலும் அமல் நடை பெற்று விடும். **இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே,** சிறப்பான எந்த வேலையாக இருந்தாலும் நமது இனிய எஜமான், நாயகக் கோமான் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் வலது பக்கத்திலிருந்து ஆரம்பிப்பார்கள், எனவே முதலில் வலது கண்ணிலும் பின்பு இடது கண்ணிலும் சுர்மா போடுங்கள். **சுர்மாவின் ஸுன்னத்துக்களைப் பற்றி** விரிவாக விளக்கிக் கொள்ளவும் மேலும் நூற்றுக்கணக்கான ஸுன்னத்துக்களை கற்றுக் கொள்ளவும் மக்தபபதுல் மதீனாவினால் அச்சிடப்பட்ட 120 பக்கங்களை உள்ளடக்கிய **சுன்னத்தே ஒர் ஆமதாப்** ஆகிய நூல்களை வாங்கிப் படியுங்கள். எமது நேசராம் நபி பெருமானாரின் மீது அன்புற்ற நேசர்களுடன் **தவதே இஸ்லாமியின் மதனி காபிலாக்களில்** பயணித்தலும் சுன்னாக்களை கற்பதற்குரிய ஒரு சிறந்த வழியாகும்.

சுன்னாக்களை கற்பதற்கு காபிலாவில் பயணியுங்கள்
கருணையை அடையப்பெற காபிலாவில் பயணியுங்கள்
கஷ்டங்கள் இலேசாகும் காபிலாவில் பயணியுங்கள்
அருட்கொடைகளை அறுவடைச்செய்ய காபிலாவில் பயணியுங்கள்

صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

صَلُّوْا عَلَى الْحَبِيبِ

ஸுன்னத்துக்களின் வசந்தங்கள்

அல்லாஹ்வில்லாஹ் ﷻ அல்-ஹுதுதையும் சுன்னத்துக்களையும் போதிக்கின்ற அல்லாஹ் ஸுன்னத் வல் ஐமாஅத்தின் அரசியல் சார்பற்ற உலகமாதிரியான "த.வதே இஸ்லாமி" யின் நறுமணம் கமழும் மதனி குழுவில் அதிகமான சுன்னத்துக்களை கற்றுக்கொள்ள, கற்றுக்கொடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு விவரமுக்கிரமை பின்னரையும் இல. 10, மேஸன்ஜர் வீதி, கோடும்பு 12 இல் அமைந்துள்ள "அபுலாசனே மதீனாவில் ம.சிப் தொழுகையை தொடர்ந்து நடைபெறுகின்ற ஸுன்னத்துக்கள் நிறைந்த இந்நிமாவில் ஆரம்பம் முதல் இறுதிவரை கலந்துகொண்டு அதிகமாக நன்மைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

மேலும் ரஸூலில்லாஹி ﷺ அன்னவர்களின் நோக்கமும் மதனி கா.பிலாக்களில் ஸுன்னத்துக்களை கற்றுக்கொள்ள பிரயாணம் செய்யுங்கள். நீங்கள் நல்லொழுக்கமுள்ள முஸ்லிம்களாக மாறுவதற்காக வேண்டி "மக்தபதுல் மதீனா" எனும் த.வதே இஸ்லாமியின் தூல் நினைவுத்திரைத்து "மதனி இன்ஆமாத்" எனும் பதிவேட்டை, ஒவ்வொரு இஸ்லாமிய மாத ஆரம்பத்திலும் பெற்று அதன் பிரகாரம் அமல் செய்து தினமும் :பிக்ரே மதீனா (அமல்களின் பீது கண்டினைட்டம்) செய்தவாறே அதனை நிர்பி ஒவ்வொரு இஸ்லாமிய மாத முடிவிலும் அதனை உங்கள் பிரதேச த.வதே இஸ்லாமியின் பொறுப்புநாயகியிடம் ஒப்படைத்து வாருங்கள். இவ்வா அல்லாஹ் இதனுடைய பரக்கத்தை கொண்டு :பாஸ்துகள், வஜிபுகள் மற்றும் ஸுன்னத்துக்களை பெணி நூக்கவும், பரவான காரியங்களை வெறுத்தொதுக்கவும் சமனை பரதுகாத்து உறுதிப்படுத்தவும் உற்சாகமும் உறுதியும் ஏற்படுவதை காணலாம்.

ஒவ்வொரு இஸ்லாமிய சகோதரர்களும் "நான் என்னையும், உலக மக்கள் அனைவரையும் சித்திரித்த முயற்சி செய்வேன்" இவ்வா அல்லாஹ் ﷻ! எனும் மதனி (நன்) நோக்கத்தை தன்னுடைய நோக்கமாக ஆக்கிக்கொள்ள வேண்டும். தனது சித்திரித்தத்திற்காக "மதனி இன்ஆமாத்" பிரகாரம் அமல் செய்வதன் மூலமும் உலக மக்களின் சித்திரித்தத்திற்காக "மதனி கா.பிலாவில் பிரயாணம் செய்வதன் மூலமும் பெற்றுகிர்த்த மதனி நோக்கத்தை பூர்த்தி செய்யலாம்.



மக்தபதுல் மதீனா
த.வதே இஸ்லாமி

இல. 10, மேஸன்ஜர் வீதி, கோடும்பு-12, இலங்கை.
தொலைபேசி: +94 (11) 2394748/9
E-mail: maktaba@dawateislami.net
Web: www.dawateislami.net